

**அங்கீகாரச் சான்று விண்ணப்பம் /Authorization form application**

குடும்பத் தலைவரின் பெயர் மற்றும் குடும்ப அட்டை எண் / Family Head Name and Family card Number (UFC number)	
குடும்ப அட்டை உறுப்பினர்களின் பெயர் / Family members in the ration cards	<ol style="list-style-type: none"> <li>1.</li> <li>2.</li> <li>3.</li> <li>4.</li> <li>5.</li> </ol>
அத்தியாவசியப் பொருட்களை பெற முடியாததற்கான காரணம் / Reasons for unable to get commodities	
குடும்ப அட்டைதாரரின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண் / Registered Mobile Number of the Ration Card Holder	
அத்தியாவசியப் பொருள் பெற நியமிக்கப்படும் நபரின் பெயர் மற்றும் குடும்ப அட்டை எண் / Name of the person authorized to lift commodities and Family card number (UFC)	

**சான்று / Certificate**

மேற்கண்ட காரணத்தினால் எனது குடும்ப அட்டைக்கு உரிய அத்தியாவசியப் பொருட்களை பெற நான் மேற்குறிப்பிட்ட திரு/திருமதி \_\_\_\_\_ த/க/பெயர் \_\_\_\_\_ என்பவரை நியமிக்கிறேன். இதில் ஏதேனும் முறைகேடு நிகழ்ந்ததாக கண்டறியப்பட்டால் எனது குடும்ப அட்டை அத்தியாவசியப் பொருள் பெற முடியாதபடி முடக்கம் செய்யப்படும் என்பதை அறிவேன். மேலும், எனது குடும்ப அட்டைக்கு என்னுடைய பதிவு செய்யப்பட்ட அலைப்பேசி எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவுள் சொல் மூலம் அத்தியாவசியப் பொருள் வழங்கப்படும் என்பதை அறிவேன். I hereby authorize above mentioned person Mr/Ms. \_\_\_\_\_ S/W/o \_\_\_\_\_ to draw the entitled commodities from the FPS. I know that, my family card will be suspended if I misuse my family card for getting commodities. Further, I understand that the commodities will be issued to my ration card based on the One Time Password received in my registered mobile number.

விண்ணப்பதாரர் கையொப்பம்  
Signature of family card holder

வட்ட வழங்கல் அலுவலரின் சான்று

நாள்:

வட்ட வழங்கல் அலுவலரின் கையொப்பம்